



மாகாணக் கல்வித் தினசங்கள், வடக்கு மாகாணம்
ரூபாக அதிகாரத் தலையர்தான் பேரவை, நேரூப ரூப
Provincial Department of Education, Northern Province

சுய கற்றுல் கையேடு

கணிதம்

தரம் - 8

தயாரிப்பு : கணித பாட ஆசிரியர்கள்


யாழ்ப்பாணம் கல்வி வலயம்

அலகு 11 – சமச்சீர்


➤ இருபுடைச்சமச்சீர்

- தளவுரு ஒன்றை நேர்கோடொன்றின் வழியே மடிக்கும்போது பெறப்படும் இரு பகுதிகளும் ஒன்றுடனொன்று சரியாகப் பொருந்துமெனில் அது இருபுடைச்சமச்சீருடைய தளவுரு ஆகும்.
- அம் மடிப்புக்கோடு அத்தளவுருவின் சமச்சீர் அச்சு எனப்படும்.

உதாரணம் 1










உதாரணம் 2



பயிற்சி 11.1

பின்வரும் உருக்களின் சமச்சீர் அச்சுக்களை வரைக




பின்வரும் உருக்களின் சமச்சீர்ச்சுக்களின் எண்ணிக்கைகளை எழுதுக

தளவுருவின் பெயர்	சமச்சீர்ச்சுக்களின் எண்ணிக்கை
சமபக்க முக்கோணி	
இருசமபக்க முக்கோணி	
செவ்வகம்	
சதுரம்	
சாய்சதுரம்	
இணைகரம்	
ஓழுங்கான ஜங்கோணி	
ஓழுங்கான அறுகோணி	
ஓழுங்கான எண்கோணி	
வட்டம்	

➤ சமூற்சிச்சமச்சீர்

- தளவுரு ஒன்றை அதன் மையப்புள்ளிபற்றி ஒரு முழுச்சமூற்சிக்கு(360°) உட்படுத்தும்போது தன் ஆரம்ப நிலையுடன் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தடவைகள் பொருந்துமெனில் அது சமூற்சிச்சமச்சீருடைய தளவுரு ஆகும்.
- அவ்வாறு பொருந்தும் தடவைகளின் எண்ணிக்கையானது சமூற்சிச்சமச்சீர் வரிசை எனப்படும்.
- மையப்புள்ளியானது அதன் சமூற்சிமையம் ஆகும்.



❖ செவ்வகத்தின் சமூற்சிச்சமச்சீர் வரிசை 2 ஆகும்.


பயிற்சி 11.3

பின்வரும் உருக்களின் சழற்றிச்சமச்சீர் வரிசைகளின் எண்ணிக்கைகளை எழுதுக


தளவுறவின் பெயர்	சழற்றிச்சமச்சீர் வரிசை
சமபக்க முக்கோணி	
இருசமபக்க முக்கோணி	
செவ்வகம்	
சதுரம்	
சாய்சதுரம்	
இணைகரம்	
ஓழுங்கான ஐங்கோணி	
ஓழுங்கான அறுகோணி	
ஓழுங்கான எண்கோணி	
வட்டம்	

அலகு 12 – முக்கோணிகளும் நாற்பக்கல்களும்


- பக்கங்களின் அடிப்படையில் முக்கோணிகளின் வகைகள்



இருசமபக்க முக்கோணி




சமபக்க முக்கோணி



சமனில்பக்க முக்கோணி


- கோணங்களின் அடிப்படையில் முக்கோணிகளின் வகைகள்



கூர்ந்தோண முக்கோணி




விரிகோண முக்கோணி



செங்கோண முக்கோணி

- முக்கோணி ஒன்றின் அகக்கோணங்களின் கூட்டுத்தொகை


❖ ஒரு முக்கோணியின் உச்சிகளில் உட்பற்றுமாக அமையும் கோணங்கள் அகக்கோணங்கள் எனப்படும்.



$$a + b + c = 180^{\circ}$$







❖ முக்கோணி ஒன்றின் அகக்கோணங்களின் கூட்டுத்தொகை 180° ஆகும்.

உதாரணம் :




$$\begin{aligned}
 x + 75^\circ + 40^\circ &= 180^\circ \\
 x + 115^\circ &= 180^\circ \\
 x &= 180^\circ - 115^\circ \\
 x &= 65^\circ
 \end{aligned}$$

பயிற்சி 12.1




➤ நாற்பக்கலொன்றின் அக்கோணங்களின் கூட்டுத்தொகை



$$p + q + r + s = 360^\circ$$

❖ நாற்பக்கலொன்றின் அக்கோணங்களின் கூட்டுத்தொகை 360° ஆகும்.


உதாரணம் :




$$\begin{aligned}
 x + 85^0 + 100^0 + 95^0 &= 360^0 \\
 x + 280^0 &= 360^0 \\
 x &= 360^0 - 280^0 \\
 x &= 80^0
 \end{aligned}$$

பயிற்சி 12.2


(1)




(2)




(3)



(4)




(5)



➤ முக்கோணி ஒன்றின் புறக்கோணங்களின் கூட்டுத்தொகை


- ❖ ஒரு முக்கோணியின் பக்கங்களை ஓரொழுங்கில் நீட்டும்போது அதன் உச்சிகளில் வெளிப்புறமாக அமையும் கோணங்கள் புறக்கோணங்கள் எனப்படும்.




$$x + y + z = 360^0$$

- ❖ ஒரு முக்கோணியின் பக்கங்களை ஓரொழுங்கில் நீட்டும்போது உண்டாகும் புறக்கோணங்களின் கூட்டுத்தொகை 360^0 ஆகும்.


உதாரணம் :



பயிற்சி 12.3




➤ நாற்பக்கல் ஒன்றின் புறக்கோணங்களின் கூட்டுத்தொகை




❖ நாற்பக்கலொன்றின் புறக்கோணங்களின் கூட்டுத்தொகை 360° ஆகும்.

உதாரணம் :



$$\begin{aligned}
 x + 85^\circ + 70^\circ + 125^\circ &= 360^\circ \\
 x + 280^\circ &= 360^\circ \\
 x &= 360^\circ - 280^\circ \\
 x &= 80^\circ
 \end{aligned}$$

பயிற்சி 12.4



அலகு 13 - பின்னங்கள் (பெருக்கல்)

கற்றற்பேறு

ஒரு பின்னத்தை முழு எண்ணால் பெருக்குதல்

$$\frac{1}{5} + \frac{1}{5} + \frac{1}{5} = \frac{3}{5} \text{ ஆகும் இதனை } \frac{1}{5} \times 3 = \frac{3}{5} \text{ என எழுதலாம்.}$$

$$\text{அதாவது } \frac{1}{5} \text{ கள் } 3 \text{ என்பது } \frac{3}{5} \text{ ஆகும்.}$$

$$\frac{1}{8} + \frac{1}{8} + \frac{1}{8} + \frac{1}{8} + \frac{1}{8} = \frac{5}{8} \text{ ஆகும் இதனை } \frac{1}{8} \times 5 = \frac{5}{8} \text{ என எழுதலாம்.}$$

$$\text{அதாவது } \frac{1}{8} \text{ கள் } 5 \text{ என்பது } \frac{5}{8} \text{ ஆகும்.}$$

இதற்கேற்ப ஒருபின்னத்தை ஒரு முழு எண்ணால் பெருக்கும்போது முழு எண்ணானது பின்னத்தின் தொகுதி எண்ணுடன் பெருக்கப்படும்.

பயிற்சி

1. $\frac{1}{7} \times 3$	2. $\frac{1}{8} \times 3$	3. $\frac{2}{9} \times 4$	4. $5 \times \frac{3}{7}$	5. $7 \times \frac{3}{8}$
6. $\frac{1}{9} \times 8$	7. $\frac{2}{13} \times 4$	8. $15 \times \frac{3}{7}$	9. $11 \times \frac{3}{7}$	10. $\frac{7}{9} \times 1$

மேலதிக பயிற்சி பாடநூலில் 13.1 பக்க இலக்கம் 173

கற்றற்பேறு

ஒரு பின்னத்தை வேறொரு பின்னத்தால் பெருக்குதல்

ஒரு பின்னத்தை வேறொரு பின்னத்தால் பெருக்கும்போது பகுதி எண்ணை பகுதி எண்ணினாலும் தொகுதி எண்ணை தொகுதி எண்ணினாலும் பெருக்க வேண்டும்.

உ + ம

$$1. \frac{4}{7} \times \frac{3}{5} = \frac{4 \times 3}{7 \times 5} = \frac{12}{35} \quad 2. \frac{1}{3} \times \frac{4}{7} \times \frac{2}{5} = \frac{1 \times 4 \times 2}{3 \times 7 \times 5} = \frac{8}{105}$$

பயிற்சி

1. $\frac{3}{7} \times \frac{3}{5}$	2. $\frac{4}{5} \times \frac{3}{5}$	3. $\frac{6}{7} \times \frac{3}{5}$
4. $\frac{5}{8} \times \frac{1}{3}$	5. $\frac{11}{13} \times \frac{3}{5}$	6. $\frac{1}{4} \times \frac{3}{5} \times \frac{3}{7}$

பின்வரும் பயிற்சியை செய்வதற்குரிய சுருக்கும் நுற்பமுறையை பாடநால் புத்தகத்தில் பக்க இல 176 இல் இருந்து விளங்கிக் கொள்க.

$$1. \frac{4}{7} \times \frac{3}{4} \quad 2. \frac{4}{5} \times \frac{5}{9} \quad 3. \frac{6}{7} \times \frac{7}{12} \quad 4. \frac{14}{15} \times \frac{5}{7}$$

$$5. \frac{11}{16} \times \frac{5}{22} \quad 6. \frac{1}{12} \times \frac{4}{7} \times \frac{7}{9} \quad 7. \frac{2}{3} \times \frac{5}{8} \times \frac{3}{5} \quad 8. \frac{9}{10} \times \frac{5}{6} \times \frac{1}{3}$$

$$9. \frac{1}{18} \times \frac{5}{12} \times \frac{9}{10} \quad 10. \frac{9}{21} \times \frac{14}{13} \times \frac{26}{45}$$

மேலதிக பயிற்சி பாடநாலில் 13.2 பக்க இலக்கம் 176

கற்றற்பேறு

ஒரு பின்னத்தை கலப்பு எண்ணால் பெருக்குதல்

$$\underline{\text{ஒ}} + \underline{\text{ம}} \quad 1\frac{2}{3} \times 2\frac{1}{4} = \frac{5}{3} \times \frac{9}{4} = \frac{15}{4} = 3\frac{3}{4}$$

$$\underline{\text{ஒ}} + \underline{\text{ம}} \quad 2\frac{3}{8} \times 3\frac{1}{5} \times \frac{5}{13} = \frac{19}{8} \times \frac{16}{5} \times \frac{5}{13} = \frac{38}{13} = 2\frac{12}{13}$$

பயிற்சி

$$1. 1\frac{4}{7} \times \frac{7}{11} \quad 2. 3\frac{4}{5} \times \frac{15}{19} \quad 3. 1\frac{6}{7} \times 1\frac{7}{13}$$

$$4. 2\frac{4}{5} \times 1\frac{5}{7} \quad 5. 2\frac{3}{8} \times 2\frac{2}{19}$$

மேலதிக பயிற்சி பாடநாலில் பகுதி 1 13.4 பக்க இலக்கம் 179

அலகு 14 - பின்னங்கள் (வகுத்தல்)

கற்றற்பேறு

ஒர் எண்ணின் நிகர்மாற்று

$$2 \times \frac{1}{2} = 1$$

$$\frac{3}{8} \times \frac{8}{3} = 1$$

இவ்வாறு இரண்டு எண்களின் பெருக்கம் 1 ஆயின் ,ஒவ்வொர் எண்ணும் மற்றைய எண்ணின் நிகர்மாற்று என அழைக்கப்படும்.

எண்	நிகர்மாற்று
2	$\frac{1}{2}$
$\frac{3}{8}$	$\frac{8}{3}$
$\frac{5}{7}$	$\frac{7}{5}$
$1\frac{2}{3} = \frac{5}{3}$	$\frac{3}{5}$

பயிற்சி

சரியான பெறுமானத்தை இட்டு அடைப்புக்களை நிரப்புக.

$$1. \frac{5}{7} \times \frac{1}{5} = 1 \quad 2. \frac{1}{5} \times - = 1 \quad 3. 1\frac{3}{5} \times - = 1$$

ஒரு பின்னத்தை முழு எண்ணால் வகுத்தல்

$$\underline{\underline{+}} + \text{ ம் } 1. \frac{1}{3} \div 3 = \frac{1}{3} \times \frac{1}{3} = \frac{1}{9} \quad 2. \frac{3}{7} \div 4 = \frac{3}{7} \times \frac{1}{4} = \frac{3}{28}$$

$$3. 1 \frac{3}{5} \div 3 = \frac{8}{5} \times \frac{1}{3} = \frac{8}{15}$$

குறிப்பு : வகுத்தல் என்பது நிகர்மாற்றினால் பெருக்குவதாகும் பயிற்சி

$$1. \frac{4}{7} \div 4$$

$$2. \frac{4}{5} \div 3$$

$$3. \frac{6}{7} \div 8$$

$$4. \frac{14}{15} \div 7$$

$$5. 1\frac{3}{5} \div 8$$

ஒரு பின்னத்தை வேறொரு பின்னத்தால் வகுத்தல்

உ + ம 1. $\frac{3}{5} \div \frac{3}{4} = \frac{3}{5} \times \frac{4}{3} = \frac{4}{5}$

2. $2\frac{1}{3} \div \frac{7}{8} = \frac{7}{3} \times \frac{8}{7} = \frac{8}{3} = 2\frac{2}{3}$

பயிற்சி

$$1. \frac{4}{7} \div \frac{4}{5}$$

$$2. 3\frac{4}{5} \div \frac{19}{25}$$

$$3. 1\frac{6}{7} \div 2\frac{3}{5}$$

$$4. 2\frac{4}{5} \div 1\frac{5}{7}$$

$$5. 2\frac{3}{8} \div 3\frac{2}{3}$$

மேலதிக பயிற்சி பாடநூலில் பகுதி 1 14.4,14.5 பக்க இலக்கம் 187,189

அலகு 15 - தசமங்கள்

பின்னமொன்றை அதன் பகுதி எண் 10,100,1000,..... என்றவாறு பத்தின் வலுவாக மாற்றிக்கொண்டால் அப்பின்னத்தை தசம எண்ணாக மாற்றுவது இலகுவாக இருக்கும்

தாரணங்கள்

$$1. \ i. \frac{1}{10} = 0.1 \quad ii. \frac{9}{10} = 0.9 \quad iii. \frac{19}{10} = 1.9$$

$$iv. \frac{1}{100} = 0.01 \quad v. \frac{17}{100} = 0.17$$

$$2. \ i. \frac{125}{100} = 1.25 \quad ii. \frac{1}{1000} = 0.001 \quad iii. \frac{19}{1000} = 0.019$$

$$iv. \frac{189}{1000} = 0.189 \quad v. \frac{1239}{1000} = 1.239$$

பின்வரும் பின்னங்களை தசம எண்ணாக மாற்றி எழுதுக

$$1. \frac{2}{10} \quad 2. \frac{7}{10} \quad 3. \frac{23}{10} \quad 4. \frac{7}{100} \quad 5. \frac{39}{100}$$

$$6. \frac{187}{100} \quad 7. \frac{3}{1000} \quad 8. \frac{41}{1000} \quad 9. \frac{175}{1000} \quad 10. \frac{4123}{1000}$$

பகுதி எண் பத்தின் வலுக்களாக அமையாத பின்னங்களை தசம எண்களாக மாற்றுதல்

தாரணங்கள்

$$\frac{2}{5} = \frac{2 \times 2}{5 \times 2} = \frac{4}{10} = 0.4$$

$$\frac{23}{125} = \frac{23 \times 8}{125 \times 8} = \frac{184}{1000} = 0.184$$

$$\frac{2}{25} = \frac{2 \times 4}{25 \times 4} = \frac{8}{100} = 0.08$$

பின்வரும் பின்னங்களை தசம எண்ணாக மாற்றி எழுதுக

1. $\frac{3}{5}$

2. $\frac{7}{20}$

3. $\frac{23}{50}$

4. $\frac{7}{8}$

5. $\frac{39}{125}$

2.

கலப்பு எண்களை தசம எண்களாக மாற்றுவோம்

உதாரணங்கள்

$$1\frac{2}{5} = \frac{7}{5} = \frac{14}{10} = 1.41$$

$$\frac{2}{25} = \frac{27}{25} = \frac{108}{100} = 1.082$$

$$\frac{13}{500} = \frac{1013}{500} = \frac{2026}{1000} = 2.026$$

பின்வரும் கலப்பு எண்களை தசம எண்களாக மாற்றுக.

1. $2\frac{3}{5}$

2. $3\frac{7}{25}$

3. $4\frac{9}{50}$

4. $2\frac{7}{125}$

5. $2\frac{11}{250}$

2.

தசம எண்களை பத்தின் வலுக்களால் பெருக்குதல்

உதாரணங்கள்

1. $1.5 \times 10 = 15$

2. $12.56 \times 10 = 125.6$

3. $1.52 \times 100 = 152$

4. $1.236 \times 1000 = 1236$

பெறுமானம் காண்க

1. 1.52×10

2. 12.5×10

3. 1.542×10

4. 1.578×100

5. 12.56×100

6. 1.582×10

7. 41.23×1000

முழு எண் ஒன்றை தசம எண்ணால் பெருக்குதல்

உதாரணம்1: முறை 1

$$8 \times 0.7 = 8 \times \frac{7}{10} = \frac{56}{10} = 5.6$$

முறை 2

0.7 இன் தசம தானங்களைக் கருதாது $8 \times 7 = 56$ பெருக்கவேண்டும். 0.7 இல் ஒரு தசமதானம் மட்டும் இருப்பதால் விடையிலும் ஒரு தசமதானப்புள்ளி இருக்குமாறு தசமப்புள்ளியை இடவேண்டும்.

$$\text{உதாரணம்2: } 8 \times 0.17 = 8 \times \frac{17}{100} = \frac{136}{100} = 1.36$$

0.17 இன் தசம தானங்களைக் கருதாது $8 \times 17 = 136$ பெருக்கவேண்டும். 0.17 இல் இரு தசமதானங்கள் இருப்பதால் விடையிலும் இரு தசமதானப்புள்ளி இருக்குமாறு தசமப்புள்ளியை இடவேண்டும்.

$$\text{இதன்படி } 8 \times 0.17 = 1.36 \text{ஆகும்.}$$

$$\text{உதாரணம்3: } 2.13 \times 0.9 = 1.917$$

2.13 , 0.9 இன் தசம தானங்களைக் கருதாது $213 \times 9 = 1917$ பெருக்கவேண்டும். 2.13 இல் இரு தசமதானங்களும், 0.9 இல் ஒரு தசமதானமும் இருப்பதால் விடையில் மூன்று தசமதானப்புள்ளி இருக்குமாறு தசமப்புள்ளியை இடவேண்டும்.

$$\text{இதன்படி } 2.13 \times 0.9 = 1.917 \text{ ஆகும்.}$$

பயிற்சி

- | | | | |
|---------------------|-----------------------|------------------------|----------------------|
| 1. 152×0.3 | 2. 12.5×1.8 | 3. 1.5×1.9 | 4. 2.5×3.12 |
| 5. 7.2×1.5 | 6. 1.582×2.7 | 7. 41.23×0.23 | |

மேலதிக பயிற்சி பாடநூலில் பகுதி 11 15.1, 15.2 பக்க இலக்கம் 5,7

முழு எண் ஒன்றினை தசம எண்ணால் வகுத்தல்

$$\text{உதாரணம்1: } 56 \div 0.7 \text{ வகுபடும் எண் } 56$$

வகுத்தி 0.7

வகுத்தியை 10 இன் வலுக்களால் பெருக்கி முழு எண்ணாக மாற்றுதல் பின்னர் பொதுவான முறையில் வகுத்தல்.

$$56 \div 0.7 \quad \text{இதனை } \frac{56}{0.7} = \frac{56 \times 10}{0.7 \times 10} = \frac{560}{7} = 80$$

$$56 \div 0.7 = 80 \quad \text{ஆகும்.}$$

உதாரணம்2: $108 \div 0.12$

$$\frac{108}{0.12} = \frac{108 \times 100}{0.12 \times 100} = \frac{10800}{12} = 900$$

$$108 \div 0.12 = 900 \text{ஆகும்.}$$

பயிற்சி

1. $125 \div 0.5$ 2. $564 \div 0.4$ 3. $981 \div 0.9$ 4. $12 \div 0.12$ 5. $475 \div 0.15$

மேலதிக பயிற்சி பாடநூலில் பகுதி 11, 15.3 பக்க இலக்கம் 10

தசம எண் ஒன்றை தசம எண்ணால் வகுத்தல்

உதாரணம்1: $5.6 \div 0.7$ வகுபடும் எண் 5.6

வகுத்தி 0.7

வகுத்தியை 10 இன் வலுக்களால் பெருக்கி முழு எண்ணாக மாற்றுதல் பின்னர் பொதுவான முறையில் வகுத்தல்.

$$56 \div 0.7 \quad \text{இதனை } \frac{5.6}{0.7} = \frac{5.6 \times 10}{0.7 \times 10} = \frac{56}{7} = 8$$

$$5.6 \div 0.7 = 8 \quad \text{ஆகும்.}$$

உதாரணம்2: $10.8 \div 0.12$

$$\frac{108}{0.12} = \frac{10.8 \times 100}{0.12 \times 100} = \frac{1080}{12} = 90$$

$$10.8 \div 0.12 = 90 \text{ஆகும்.}$$

பயிற்சி

1. $0.99 \div 0.9$ 2. $6.93 \div 0.03$ 3. $97.5 \div 0.15$
4. $0.0125 \div 2.5$ 5. $0.5922 \div 0.14$

மேலதிக பயிற்சி பாடநூலில் பகுதி 11, 15.4 பக்க இலக்கங்கள் 12,13

அலகு 16 - விகிதம்

கொங்கிறீட்டுக் கலவை தயாரிக்கும்போது கனவளவுப்படி 1 தாச்சி சீமெந்து , 4 தாச்சி மணல் , 5 தாச்சி சிறுகற்கள் கலக்கப்பட்டன. இக்கொங்கிறீட்டுக் கலவையில் சீமெந்து, மணல் , சிறுகற்கள் கலக்கப்பட்ட விகிதம் $1:4:5$ என எழுதப்படும்.

இது 1, 4 இங்கு 5 இங்கு என வாசிக்கப்படும்.

இங்கு 1 , 4 , 5 என்பன விகிதத்தின் உறுப்புகளாகும்.

விகிதமொன்றின் உறுப்புக்களைப் பூச்சியத்திலும் பெரிய எண்ணால் பெருக்குவதால் அல்லது வகுப்பதால் அவ்விகிதத்திற்குச் சமவலுவான விகிதத்தைப் பெறலாம்.

உதாரணங்கள்

$$1) \ 2 : 3 : 4 = 6 : 9 : 12 \qquad \qquad 2) \ \frac{1}{2} : 1 : 2 = 1 : 2 : 4$$

பின்வரும் ஒவ்வொரு விகிதத்திற்கும் சமவலுவான மூன்று விகிதங்கள் எழுதுக.

1) 3 : 4	2) 2 : 5 : 6
3) 8 : 1 : 5	4) 5 : 3 : 7

எளிய விகிதம்

12 : 15 எனும் விகிதத்தின் எளிய வடிவம் 4 : 5 ஆகும்.

பின்வரும் ஒவ்வொரு விகிதத்தையும் எளியவடிவில் எழுதுக.

1) 14 : 7	2) 20 : 25	3) 35 : 15
4) 48 : 64	5) 15 : 25 : 30	

மேலதிக பயிற்சி பாடநூலில் பகுதி 11, பக்க இலக்கங்கள் 15,16

விகிதமொன்றைப் பின்னமாக கூறுதல்

- முருகன் , கமலன் ஆகியோரிடம் ரூபா 50, ரூபா 80 பணத் தொகைகள் உள்ளன.
 1. இருவரும் வைத்திருக்கும் பணத் தொகைகளுக்கிடையேயுள்ள விகிதம் $50 : 80 = 5 : 8$ ஆகும்
 2. விகிதத்தின் உறுப்புக்களை 8 இனால் வகுத்தால் நாம் பெறுவது $\frac{5}{8} : 1$
 3. முருகன் வைத்திருக்கும் பணம் ,கமலன் வைத்திருக்கும் பணத்தின் அளவின் $\frac{5}{8}$ ஆகும்.

- சித்திரா ,தாரினி ஆகிய இருவருக்கிடையில் ஒருதொகை நெல்லிக்கனிகளை பங்கிட்டபோது சித்திராவிற்கு 15 நெல்லிக்கனிகளும் ,தாரினிக்கு 20 நெல்லிக்கனிகளும் கிடைத்தது. இருவரும் வைத்திருக்கும் நெல்லிக்கனிகளுக்கு இடையேயுள்ள விகிதம் $15: 20 = 3: 4$ ஆகும்
 - இருவரும் வைத்திருக்கும் மொத்த நெல்லிக்கனிகள் 35
 - சித்திராவிடம் உள்ள நெல்லிக்கனிகள் மொத்த நெல்லிக்கனிகளின் பின்னமாக $\frac{15}{35} = \frac{3}{7}$
 - தாரினியிடம் உள்ள நெல்லிக்கனிகள் மொத்த நெல்லிக்கனிகளின் பின்னமாக $\frac{20}{35} = \frac{4}{7}$
 - இருவரும் வைத்திருக்கும் நெல்லிக்கனிகளுக்கு இடையேயுள்ள விகிதம் $15: 20 = 3: 4$ ஆகும்

பயிற்சி

- கந்தன் ,அமலன் ஆகியோரிடம் ரூபா 450, ரூபா 750 கிடைக்கக்கூடியதாக ஒரு தொகைப் பணத்தை பங்கிட்டனர்
 - இருவரும் வைத்திருக்கும் பணத்திற்கிடையேயுள்ள விகிதம் யாது?
 - கந்தன் வைத்திருக்கும் பணம் , அமலன் வைத்திருக்கும் பணத்தின் அளவின் எண்ணின்னம் ஆகும்.

மேலதிக பயிற்சி பாடநாலில் பகுதி 11, 16.1 பக்க இலக்கம் 18

வெவ்வேறு முதலீடுகளை சமமான காலத்திற்கு வியாபாரமொன்றில் ஈடுபடுத்துவதால் கிடைக்கும் இலாபத்தை பங்கிடல்

உதாரணம்

வருட ஆரம்பத்தில் மதன் ரூபா 32000 ஜியும் அருண் ரூபா 48000 ஜியும் முதலீடு செய்து வியாபாரத்தை ஆரம்பித்தனர் .ஒரு வருடத்தின் முடிவில் கிடைக்கப்பெற்ற இலாபமான ரூபா 50000 ஜ அவர்களது முதலீடின் விகிதப்படி பகிர்ந்து கொள்கின்றனர். ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் இலாபத்தை காண்க?

$$\begin{aligned} \text{மதன் ,அருண் ஆகியோரது முதலீட்டு விகிதம்} &= 32000: 48000 \\ &= 2 : 3 \end{aligned}$$

$$\text{விகிதத்தில் உள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை} = 2 + 3 = 5$$

$$\text{மொத்த இலாபம்} = \text{ரூபா } 50000$$

$$\text{மதனின் இலாபம் பின்னமாக} = \frac{2}{5}$$

$$\begin{aligned} \text{மதனிற்கு கிடைக்கும் இலாபம்} &= \frac{2}{5} \times 50000 \\ &= \text{ரூபா } 20000 \end{aligned}$$

$$\begin{aligned} \text{அருணிற்கு கிடைக்கும் இலாபம்} &= \frac{3}{5} \times 50000 \\ &= \text{ரூபா } 30000 \end{aligned}$$

பயிற்சி

வருட ஆரம்பத்தில் சுதன் ரூபா 60000 ஜியும் வருண் ரூபா 72000 ஜியும் முதலீடு செய்து வியாபாரத்தை ஆரம்பித்தனர் .இரு வருடத்தின் முடிவில் கிடைக்கப்பெற்ற இலாபமான ரூபா 55000 ஜ அவர்களது முதலீடின் விகிதப்படி பகிர்ந்து கொள்கின்றனர். ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் இலாபத்தை காண்க?

முதலீடுகளைச் சமமற்ற காலங்களிற்கு வியாபாரமொன்றில் ஈடுபடுத்துவதால் கிடைக்கும் இலாபத்தை பகிர்தல்

உதாரணம்

கேசன் ,குறிப்பிட்ட வருடத்தின் தை மாதம் 1 ஆந்திகதி ரூபா 30000 ஜ முதலீடு செய்து வியாபாரத்தை ஆரம்பிக்கின்றார் .ரதன் அதற்கு 3 மாதங்களின் பின்னர் ரூபா 50000 ஜ முதலீடு செய்து அதேவியாபாரத்தில் இணைந்து கொள்கின்றார். அவ்வருட இறுதியில் கிடைக்கப்பெற்ற ரூபா 72000 இலாபத்தை முதலீடு காலம் என்பவற்றிற்கேற்ப பகிந்து கொண்டனர். ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் இலாபம் எவ்வளவு?

பெயர்	முதலீடு	காலம்	முதலீடு x காலம்
கேசன்	ரூபா 30000	12	30000 x 12
ரதன்	ரூபா 50000	9	50000 x 9

$$\begin{aligned}
 \text{இலாபம் பகிரப்படும் விகிதம்} &= 30000 \times 12 : 50000 \times 9 \\
 &= 360000 : 450000 \\
 &= 4 : 5
 \end{aligned}$$

$$\text{கேசனுக்கு கிடைக்கும் இலாபம்} = \frac{4}{9} \times 72000 = \text{ரூபா } 32000$$

$$\text{கேசனுக்கு கிடைக்கும் இலாபம்} = \frac{5}{9} \times 72000 = \text{ரூபா } 40000$$

பயிற்சி

மதன் ,குறிப்பிட்ட வருடத்தின் தை மாதம் 1 ஆந்திகதி ரூபா 40000 ஜ முதலீடு செய்து வியாபாரத்தை ஆரம்பிக்கின்றார் .ரதன் அதற்கு 4 மாதங்களின் பின்னர் ரூபா 30000 ஜ முதலீடு செய்து அதேவியாபாரத்தில் இணைந்து கொள்கின்றார்.அவ்வருட இறுதியில் கிடைக்கப்பெற்ற ரூபா60000 இலாபத்தை முதலீடு ,காலம் என்பவற்றிற்கேற்ப பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் இலாபம் எவ்வளவு?

மேலதிக பயிற்சி பாடநூலில் பகுதி 11, 16.2 பக்க இலக்கங்கள் 21,22

அலகு 17 - சமன்பாடுகள்

2. தாரணங்கள்

$$(1) \quad x + 3 = 8$$

$$x + 3 - 3 = 8 - 3$$

$$x = 5$$

$$(2) \quad x - 4 = 7$$

$$x - 4 + 4 = 7 + 4$$

$$x = 11$$

$$(3) \quad 2x = 8$$

$$\frac{2x}{2} = \frac{8}{2}$$

$$x = 4$$

$$(4) \quad \frac{x}{3} = 5$$

$$\frac{x}{3} \times 3 = 5 \times 3$$

$$x = 15$$

$$(5) \quad 2x + 3 = 7$$

$$2x + 3 - 3 = 7 - 3$$

$$2x = 4$$

$$\frac{2x}{2} = \frac{4}{2}$$

$$x = 2$$

பின்வரும் சமன்பாடுகளைத்தீர்க்க

$$1. \quad x + 4 = 7$$

$$2. \quad x - 5 = 6$$

$$3. \quad 3x = 15$$

$$4. \quad \frac{x}{4} = 7$$

$$5. \quad 3x - 2 = 7$$

$$6. \quad 5x - 7 = 8$$

$$7. \quad \frac{2x}{3} = 6$$

$$8. \quad \frac{x}{3} + 4 = 8$$

$$9. \quad \frac{2x}{3} - 3 = 5$$

$$10. \quad 5x + 1 = x + 13$$

மேலதிக பயிற்சி பாடநூலில், பயிற்சி 17.2 பக்க இலக்கம் 32

அடைப்புக்கைக் கொண்ட சமன்பாடுகளைத்தீர்த்தல்

$$(1) \quad 2(x + 3) = 12$$

$$(2) \quad 5(x - 1) = 10$$

$$(3) \quad \frac{2(x+3)}{5} = 4$$

$$2x + 6 = 12$$

$$5x - 5 = 10$$

$$\frac{2(x+3)}{5} \times 5 = 4 \times 5$$

$$2x + 6 - 6 = 12 - 6$$

$$5x - 5 + 5 = 10 + 5$$

$$2(x + 3) = 20$$

$$2x = 6$$

$$5x = 15$$

$$2x + 6 = 20$$

$$x = 3$$

$$x = 3$$

$$2x = 14$$

$$x = 7$$

பின்வரும் சமன்பாடுகளைத்தீர்க்க

$$\begin{array}{lll} 1) \quad 3(x + 4) = 15 & 2) \quad 4(x - 3) = 16 & 3) \quad \frac{3(x+5)}{5} = 6 \\ 5) \quad 2(x + 3) + 3 = 17 & 6) \quad 5(x - 1) - 4 = 11 & 7) \quad \frac{2(x+3)}{5} - 2 = 4 \end{array}$$

மேலதிக பயிற்சி பாடநூலில் பயிற்சி 17.3 பக்க இலக்கங்கள் 33 , 34

அலகு 18 – சதவீதம்

➤ சதவீதம்

- பகுதியெண்ணை 100 ஆகக் கொண்ட பின்னமொன்றின் தொகுதியெண்ணானது சதவீதம் எனப்படும்.

$$\text{உதாரணம் : } \frac{17}{100} = 17\%$$

பயிற்சி 18.1

பின்வருவனவற்றைச் சதவீதமாகத் தருக

$$(1) \frac{25}{100}$$

$$(5) \frac{4.7}{100}$$

$$(2) \frac{84}{100}$$

$$(6) \frac{0.35}{100}$$

$$(3) \frac{9}{100}$$

$$(7) 2 \frac{50}{100}$$

$$(4) \frac{135}{100}$$

$$(8) \frac{x}{100}$$

➤ பகுதியெண் 100 இன் காரணியாக அமையும் பின்னங்களைச் சதவீதமாக்கல்

100
2 X 50
4 X 25
5 X 20
10 X 10

$$\text{உதாரணம் : } \frac{7}{25} = \frac{28}{100} = 28\%$$

பயிற்சி 18.2

பின்வருவனவற்றைச் சதவீதமாகத் தருக

$$(1) \frac{9}{10}$$

$$(5) \frac{4}{5}$$

$$(2) \frac{13}{20}$$

$$(6) \frac{1}{2}$$

$$(3) \frac{7}{50}$$

$$(7) \frac{11}{25}$$

$$(4) \frac{1}{4}$$

$$(8) 2 \frac{6}{10}$$

➤ பின்னமொன்றை அல்லது தசமமொன்றைச் சதவீதமாக்குவதற்கு 100 இனால் பெருக்கவேண்டும்.

$$\text{உதாரணம் 1 : } \frac{14}{35} \quad \text{உதாரணம் 2 : } 0.7$$

$$\frac{2}{5} \times \frac{20}{1} = 40\% \quad 0.7 \times 100 = 70\%$$

பயிற்சி 18.3

$$(1) \frac{18}{24} \quad (5) 0.45$$

$$(2) \frac{15}{30} \quad (6) 0.8$$

$$(3) \frac{3}{60} \quad (7) 0.05$$

$$(4) \frac{28}{40} \quad (8) 1.6$$

➤ விகிதங்களைச் சதவீதமாக்கல்

உதாரணம் : 3 : 5

$$3 : 5 = \frac{3}{5} = \frac{60}{100} = 60\%$$

பயிற்சி 18.4

$$(1) 4 : 10$$

$$(2) 9 : 20$$

$$(3) 6 : 25$$

$$(4) 7 : 4$$

$$(5) 11 : 5$$

➤ சதவீதத்தைப் பின்னமாக மாற்றல்

ஓ சதவீதத்தைப் பின்னமாக மாற்றுவதற்கு 100 இனால் வகுக்க வேண்டும்.

$$\text{உதாரணம் 1: } 15\% \quad \text{உதாரணம் 2: } 4.8\% \quad \text{உதாரணம் 3: } 6\frac{2}{3}\%$$

$$15\% = \frac{15}{100} = \frac{3}{20} \quad 4.8\% = \frac{4.8}{100} = \frac{48}{1000} = \frac{6}{125} \quad 6\frac{2}{3}\% = \frac{20}{3} = \frac{20}{3} \times \frac{1}{100} = \frac{1}{15}$$

பயிற்சி 18.5

- | | | |
|----------|-----------|-----------------------|
| (1) 25% | (4) 4.5% | (7) $\frac{25}{32}\%$ |
| (2) 40% | (5) 2.25% | (8) $1\frac{3}{5}\%$ |
| (3) 150% | (6) 0.5% | |

➤ சதவீதத்தை விகிதமாக மாற்றல்

$$\text{உதாரணம் : } 30\% = \frac{30}{100} = \frac{3}{10} = 3 : 10$$

- (1) 20%
- (2) 45%
- (3) 150%
- (4) 75 %

➤ ஒரு அளவை அதன் முழுஅளவின் சதவீதமாகக் காட்டல்

$$\text{உதாரணம் : } 200\text{g ஜ 4kg இன் சதவீதமாத் தருக}$$

$$\frac{200}{4000} = \frac{20}{400} = \frac{5}{100} = 5\%$$

பயிற்சி 18.6

- (1) 25 cm ஜ 1m இன் சதவீதமாத் தருக?
- (2) 20 நிமிடத்தை 1மணித்தியாலத்தின் சதவீதமாத் தருக?
- (3) ஒரு வகுப்பிலுள்ள 50 பிள்ளைகளில் 30பேர் பெண்களின் சதவீதம் யாது?
- (4) புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வாங்கிய 25 வெடிகளில் 5 வெடிகள் வெடிக்கவில்லை எனில் வெடித்த வெடிகளின் சதவீதம் யாது?
- (5) தொழிலாளி ஒருவரது மாதச்சம்பளம் ரூபா 30000 ஆகும். அதில் ரூபா 21000 ஜச் செலவு செய்தபின் எஞ்சிய பணத்தைச் சேமிக்கின்றார் எனில் அவர் சேமிக்கும் பணத்தின் சதவீதம் யாது?

➤ ஒரு தொகையின் குறித்த சதவீதத்திற்குரிய அளவைக் காணல்

$$\text{உதாரணம் : } \text{ரூபா 2000 இன் } 18\% \text{ எவ்வளவு? } \frac{20}{2000} \times \frac{18}{100} = \text{ரூபா } 360$$

பயிற்சி 18.7

- (1) 300km இன் 20% எவ்வளவு?
- (2) 4l ஏரிபொருளின் 15% எவ்வளவு?
- (3) பாடசாலையொன்றிலிருந்த 600 மாணவர்களில் 35% ஆனோர் குறித்த தினமொன்றில் பாடசாலைக்கு வரவில்லை எனில் வருகை தராத மாணவர்கள் எத்தனை பேர்?
- (4) இராமன் தனது ரூபா45000 மாதச்சம்பளத்தின் 8% ஜ போக்குவரத்திற்குச் செலவு செய்கிறான் எனில் போக்குவரத்துச் செலவு யாது?

➤ ஒரு சதவீதத்திற்குரிய அளவு தரப்படும்போது மொத்த அளவைக் காணல்

உதாரணம் : ஒரு வசூப்பிலுள்ள மாணவர்களில் 12% ஆனோர் ஆண்களாவர். அங்குள்ள ஆண்களின் எண்ணிக்கை 36 எனில் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை

$$12\% \text{ எண்ணிக்கை} = 36$$

$$1\% \text{ எண்ணிக்கை} = \frac{36}{12}$$

$$100\% \text{ எண்ணிக்கை} = \frac{36}{12} \times 100$$

$$\text{மொத்த எண்ணிக்கை} = 300$$

பயிற்சி 18.8

- (1) ஒருவரது மாதச்சம்பளத்தின் 30% ஆனது ரூபா8400 எனில் அவரது சம்பளம் யாது?
- (2) ஒரு மழை நாளில் பாடசாலை ஒன்றில் பிள்ளைகளின் வரவு 60% ஆக இருந்தபோது அன்று வருகை தந்திருந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 420 எனில் பாடசாலையிலுள்ள பிள்ளைகளின் மொத்த எண்ணிக்கை யாது?
- (3) இரும்பு, நாகம் கலக்கப்பட்ட ஓர் உலோகக் கலவையில் 64% நாகம் ஆகவும் இரும்பின் திணிவு 180கி ஆகவுமிருப்பின் கலப்பு உலோகத்தின் திணிவு யாது?
- (4) ஒருவரிடமிருந்த பணத்தின் 65% ஐச் செலவு செய்தபின் அவரிடம் ரூபா1400 எஞ்சியிருந்தது எனில் அவரிடமிருந்த மொத்தப்பணம் யாது?

அலகு 19 – தொடைகள்

➤ தொடைகளின் அறிமுகம்

- நிச்சயமான வரையறை ஒன்றின் மூலம் வேறுபடுத்தி இனங்காணத்தக்க தொகுதியானது தொடை எனப்படும்.
- தொடை ஒன்றின் அனைத்து மூலகங்களையும் இரட்டை அடைப்புகளினுள்ளே எழுதிக்காட்ட முடியும்.
- ஒவ்வொரு மூலகமும் ஒரு தடைவ மாத்திரமே எழுதப்படும்.

➤ தொடை ஒன்றின் மூலகத்தைக் காட்டும் குறியீடு \in , \notin

உதாரணம் : $A = \{ 1, 3, 5, 7 \}$ எனில்

3 ஆனது தொடை A இன் ஒரு மூலகமாகும் என்பது $3 \in A$

6 ஆனது தொடை A இன் ஒரு மூலகமன்று என்பது $6 \notin A$

பயிற்சி 19.1

\in , \notin ஆகியவற்றில் பொருத்தமான குறியீட்டை கீறிட்ட இடத்தில் இட்டு நிரப்புக

(1) $B = \{ 2, 4, 6, 8, 10 \}$ எனில்

i. $5 \dots \dots \dots B$

ii. $10 \dots \dots \dots B$

(2) $13 \dots \dots \{ \text{முதன்மை எண்கள்} \}$

(3) $8 \dots \dots \{ \text{சதர எண்கள்} \}$

(4) $U \dots \dots \{ \text{ஆங்கில உயிரெழுத்துக்கள்} \}$

(5) $KR \dots \dots \{ \text{பழங்கள்} \}$

➤ சூனியத்தொடை

- நிச்சயமாக வரையறுக்கப்பட்ட தொடை ஒன்றிற்கு மூலகங்கள் எதுவும் அமையாது விடின் அது சூனியத்தொடை எனப்படும்.

உதாரணம் : $M = \{ 4 \text{ இலும் குறைந்த } 5 \text{ இன் மடங்குகள்} \}$ எனில்

$M = \{ \dots \}$ அல்லது

$M = \emptyset$

பயிற்சி 19.2

(1) $D = \{ 2 \text{ பக்கங்கள் மட்டும் கொண்ட பல்கோணிகள்} \}$

(2) $F = \{ \text{வானவில்லின் நிறங்கள்} \}$

(3) $G = \{ 0 \}$

(4) $X = \{ 1 \text{ இறகும் } 3 \text{ இறகுமிடையே உள்ள ஒற்றை எண்கள்} \}$

(5) $Y = \{ \text{சதர எண்ணாக அமையும் முதன்மை எண்கள்} \}$

➤ தொடை ஒன்றின் மூலகங்களின் எண்ணிக்கை

உதாரணம் : $T = \{ 1, 4, 9, 16 \}$ எனில்

தொடை T இன் மூலகங்களின் எண்ணிக்கை 4 ஆகும்.

இதனைக் குறியீட்டு வடிவில் பின்வருமாறு எழுதலாம்

$$n(T) = 4$$

➤ சூனியத்தொடை ஒன்றின் மூலகங்களின் எண்ணிக்கை பூச்சியமாகும்.

பயிற்சி 19.3


பின்வரும் தொடைகள் ஒவ்வொன்றினதும் மூலகங்களை எழுதுவதன் மூலம் மூலகங்களின் எண்ணிக்கைகளை குறியீட்டில் எழுதுக

- (1) $A = \{ 15 \text{ இலும் குறைந்த முதன்மை எண்கள்} \}$
- (2) $X = \{ \text{“விகடகவி” எனும் சொல்லிலுள்ள எழுத்துக்கள்} \}$
- (3) $Z = \{ \text{இலங்கையின் மாகாணங்கள்} \}$
- (4) $P = \{ 3 \text{ இலும் குறைந்த } 3 \text{ இன் மடங்குகள்} \}$
- (5) $S = \{ 0 \}$
- (6) $B = \emptyset$
- (7) $Y = \{ 36 \text{ இன் காரணிகள்} \}$
- (8) $M = \{ 36 \text{ இன் முதன்மைக் காரணிகள்} \}$

அலகு 20 – பரப்பளவு


- செவ்வகத்தின் பரப்பளவு

செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் X அகலம்





- சதுரத்தின் பரப்பளவு

சதுரத்தின் பரப்பளவு = (பக்கநீளம்)²



- செங்கோண முக்கோணியின் பரப்பளவு




$$\text{செங்கோண முக்கோணியின் பரப்பளவு} = \frac{1}{2} \times (\text{செவ்வகத்தின் பரப்பளவு})$$

$$\text{செங்கோண முக்கோணியின் பரப்பளவு} = \frac{1}{2} \times \text{நீளம்} \times \text{அகலம்}$$

$$\text{செங்கோண முக்கோணியின் பரப்பளவு} = \frac{1}{2} \times \text{அடி} \times \text{செங்குத்துயரம்}$$

உதாரணம் :





செங்கோண முக்கோணியின் பரப்பளவு

$$= \frac{1}{2} \times 12\text{cm} \times 8\text{cm}$$



$$= 48\text{cm}^2$$

பயிற்சி 20.1




முக்கோணி ABC இன் பரப்பளவு யாது?

முக்கோணி PQR இன் பரப்பளவு யாது?



முக்கோணி XYZ இன் பரப்பளவு யாது?

முக்கோணி QRS இன் பரப்பளவு யாது?



- முக்கோணி ABC இன் பரப்பளவு யாது?
- பக்கம் AC இன் நீளம் யாது?

➤ கூட்டுத் தளவுருக்களின் பரப்பளவு

உதாரணம் :

$$\text{செவ்வகத்தின் பரப்பளவு} = 12\text{cm} \times 9\text{cm}$$

$$= 108\text{cm}^2$$

$$\text{முக்கோணியின் பரப்பளவு} = \frac{1}{2} \times 8\text{cm} \times 9\text{cm}$$





$$= 36\text{cm}^2$$

$$\text{கூட்டுருவின் பரப்பளவு} = 108\text{cm}^2 + 36\text{cm}^2$$

$$= 144\text{cm}^2$$


பயிற்சி 20.2

நிறந்தீட்டப்பட்ட பகுதியின் பரப்பளவைக் காண்க




திண்ம உருக்களின் மேற்பரப்பளவு

- கனவுருவின் மேற்பரப்பளவு



$$\begin{aligned}
 \text{கனவுருவின் மேற்பரப்பளவு} &= 2 \text{ நீளம்} \times \text{அகலம்} + 2 \text{ அகலம்} \times \text{உயரம்} + 2 \text{ உயரம்} \times \text{நீளம்} \\
 &= 2 (\text{நீளம்} \times \text{அகலம்} + \text{அகலம்} \times \text{உயரம்} + \text{உயரம்} \times \text{நீளம்})
 \end{aligned}$$


உதாரணம் :



$$\begin{aligned}
 \text{கனவுருவின் மேற்பரப்பளவு} &= 2 (15\text{cm} \times 8\text{cm} + 8\text{cm} \times 6\text{cm} + 6\text{cm} \times 15\text{cm}) \\
 &= 2 (120\text{cm}^2 + 48\text{cm}^2 + 90\text{cm}^2) \\
 &= 2 \times 258\text{cm}^2 \\
 &= 516\text{cm}^2
 \end{aligned}$$

பயிற்சி 20.3

பின்வரும் கனவுருக்களின் மொத்த மேற்பரப்பளவுகளைக் காண்க




செயல்ட்டை - கணிதம்

வட மாகாணக் கல்வித் தினைக்களம்

தரம் - 8

➤ சதுரமுகியின் மேற்பரப்பளவு



$$\text{சதுரமுகியின் மேற்பரப்பளவு} = 6 \times (\text{பக்கநீளம்})^2$$

பயிற்சி 20.4

பின்வரும் சதுரமுகிகளின் மொத்த மேற்பரப்பளவுகளைக் காண்க

